



## பழ வகை சாகுபடி முறைகள்

உலகின் முதன்மையான தொழில் விவசாயம் எனலாம். இருப்பினும் சில காரணங்களினால் விவசாயிகள் அதிக லாபம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் பலர் குறிப்பிட்ட சாகுபடியை மட்டுமே தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் பழங்கள் சாகுபடி செய்பவர்கள் குறைவாகவே உள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் உடலுக்கு நன்மை தருவதாக அனைவராலும் பரிந்துரைக்கப்படுவது பழங்கள் தான். அத்தகைய பழங்களை சாகுபடி செய்தால் அதிகளவில் லாபம் ஈட்ட முடியும். அப்படிப்பட்ட பழங்கள் சாகுபடி பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

- ☛ தர்பூசணி
- ☛ கொத்துப்பேரி
- ☛ கொய்யா
- ☛ குழிப்பேரி
- ☛ மாம்பழம்
- ☛ சப்போட்டா
- ☛ மாதுளைப்பழம்
- ☛ எலுமிச்சை
- ☛ பப்பாளி
- ☛ சாத்துக்குடி
- ☛ திராட்சை
- ☛ வாழை
- ☛ லிச்சி
- ☛ வெள்ளரிக்காய்
- ☛ அன்னாசிப்பழம்
- ☛ பலா
- ☛ நாவல்

- ☛ சீமை இலந்தை
- ☛ அத்திப் பழம்
- ☛ முலாம்பழம்
- ☛ முள்சீத்தாப்பழம்
- ☛ கொலுமிச்சை
- ☛ பேரிக்காய்
- ☛ ஆப்பிள்

## தர்பூசணி

ஈரான், துருக்கி, ரஷ்யா, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட வெளிநாடுகளில் பயிரிடப்பட்டு வந்த தர்பூசணி தற்போது பெரும்பாலான நாடுகளில் உற்பத்தியாகிறது.



இந்தியாவில் தர்பூசணி சாகுபடி சுமார் 300 வருடங்களுக்கு முன்பு துவங்கியது.

உடலில் உள்ள உஷ்ணத்தை போக்கி, நீர்ச்சத்தை அதிகரிக்கும் பழங்களில் தர்பூசணி முதலிடத்தை வகிக்கிறது.

### இரகங்கள்

பி.கே.எம். 1, சுகர்பேபி, அர்காமானிக், டிராகன் கிங், அர்கா ஜோதி, அர்கா ஜஸ்வர்யா, அம்ருத் அபூர்வா, பூசா பெடானா, புக்கிசா, மைதிலா (மஞ்சள்), தேவயானி (ஆரஞ்சு) ஆகிய தர்பூசணி ரகங்கள் உள்ளன.

### பருவம்

ஜனவரி முதல் மார்ச் வரை தர்பூசணி சாகுபடி செய்ய ஏற்ற பருவம் ஆகும்.



## மண்

நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் நிலம் சாகுபடிக்கு ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும்.

## நிலம் தயாரித்தல்

தேர்வு செய்த நிலத்தை குறுக்கு, நெடுக்காக 3 முறை உழுது சமன்படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு அதில் நான்கு அடி இடைவெளியில் ஒரு அடி அகலம், ஒரு அடி நீளம், ஒரு அடி ஆழம் கொண்ட குழிகளை எடுக்க வேண்டும்.

இதில் 1 கிலோ ஆட்டு உரம், மண்புழு உரம் 2 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு கால் கிலோ இட்டு, மேல் மண்ணைக் கிளறிவிட்டு குழியை மூட வேண்டும்.

பத்து நாட்கள் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் தெளிக்க வேண்டும். அதன் பின் நடவு செய்ய வேண்டும்.

## விதைநேர்த்தி

முதல் நாள் இரவு பசும் பாலில் விதைகளை ஊற வைத்து, மறுநாள் விதைக்க வேண்டும் அல்லது விதைகளை பஞ்சகாவ்யாவில் அரைமணி நேரம் ஊற வைத்து விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும்.

## விதைத்தல்

தயார் செய்த குழிகளில் விதைநேர்த்தி செய்த விதைகளை குழிக்கு 4 விதைகள் வீதம் விதைக்க வேண்டும். நட்ட 15-ம் நாள் குழிக்கு இரண்டு செடிகளை விட்டு மீதிச் செடிகளை கலைத்து விட வேண்டும்.

## நீர் நிர்வாகம்

விதைகளை ஊன்றும் முன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.



## உரங்கள்

அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழுஉரம் இட வேண்டும். மேலும் ஏக்கருக்கு 22 கிலோ மணிச்சத்து, 22 கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய உரங்களை அடியுரமாக இட வேண்டும். விதைத்த 30ம் நாள் 22 கிலோ தழைச்சத்து தரவல்ல 50 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும்.

இயற்கை இடுபொருட்களை பயன்படுத்த விரும்புவோர், 10-ம் நாள் 10 மில்லி வேப்பெண்ணெயுடன் 10 மில்லி காதிசோப் ஆயிலையும் (ஒட்டும் திரவம்) சேர்த்து பூவாளியால் தெளிக்க வேண்டும்.

15-ம் நாள் செடிக்கு மண்ணை அணைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 20-ம் நாள், பத்து லிட்டர் தண்ணீரில் 10 மில்லி வேப்பெண்ணெய், 10 மில்லி காதிசோப் ஆயில் கலந்து கைதெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். வேப்பெண்ணெய் கரைசலை மாலை நேரத்தில் தெளிப்பது நல்லது.

30-ம் நாள் குழிக்கு ஒரு கிலோ மண்புழு உரத்தைப் போட்டு கையால் கிளறிவிட வேண்டும். பின் 40-ம் நாட்களில் பிஞ்சு வைக்க ஆரம்பித்து விடும். அமிர்த கரைசலை விடுவதாக இருந்தால் தண்ணீர் பாய்ச்சிய பின்பு ஒவ்வொரு குழிக்கும் அரை லிட்டர் அமிர்த கரைசலை ஊற்ற வேண்டும்.

## பாதுகாப்பு முறைகள்

### களை நிர்வாகம்

முதல் 20 நாளில் ஒரு களை எடுக்க வேண்டும். பின்பு களைகளின் வளர்ச்சியை பொறுத்து களை எடுக்க வேண்டும்.

### பயிர் பாதுகாப்பு

தற்பூசணியை தாக்கும் பூச்சிகள் அனைத்தையும் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைச்சாறு தெளிக்கலாம் அல்லது கற்பூர கரைசல் தெளிக்கலாம்.



## அறுவடை

செடிகளின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல், காய்களை தட்டிப்பார்த்தால் மத்தளம் ஒலி கேட்பது போன்றவை அறுவடைக்கான அறிகுறியாகும்.

20 நாட்கள் இடைவெளியில், மொத்தமாக நான்கு முறை அறுவடை செய்யலாம்.

## மகசூல்

ஒரு ஏக்கருக்கு சராசரியாக 12 முதல் 15 டன் பழங்கள் வரை பெறலாம்.

## பயன்கள்

- ❖ கோடைக்காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழத்தை உட்கொண்டால் உடலுக்குக் குளிர்ச்சி கிடைக்கும்.
- ❖ தர்பூசணியில் வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட், ஃபைபர் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.
- ❖ நீரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.
- ❖ குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.
- ❖ தர்பூசணி பழச்சாறுடன் பால் கலந்து அருந்த தொண்டை வலி மறையும். கண்கள் குளிர்ச்சி பெறும்.
- ❖ தர்பூசணிப் பழச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி ஊறிய பின்னர் முகம் கழுவ முகம் பளபளப்பாக மாறும்.

\*\*\*\*\*